

# வடசோல் நமிழ் அகர வரிசைச் சூருக்கம்

தனித்தமிழ்ப் பேராசிரியர்  
மறையலையடி களின் மகளார்  
திருவாட்டி

தி. நீலாம்பிகை யம்மையார்  
இயற்றியது

**தமிழ்ப் பாதுகாப்புக் கழகம்**  
சென்னை-1



தமிழ்ப் பாதுகாப்புக் கழக வெளியீடு—ச

இம்

வடசொல் தமிழ்

## அகரவிசைச் சூருக்கம்

[வடசோற் கலப்பின்றிப்  
பேசவும் எழுதவுங் கற்பிப்பது]



தனித்தமிழ்ப் பேராசிரியர்  
மறைமலையடிகளின் மகளாரும்,  
சென்னை நார்த்தலிக் மகளிர் கல்லூரித்  
தமிழாசிரியரா யிருந்தவருமாகிய  
திருவாட்டி தி. ஸ்லாம்பிகையம்மையார்  
இயற்றியது.



கிடைக்குமிடம் :

திருநேல்வேலித் தென்னிந்திய  
கைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்.  
திருநெல்வேலி. :: சென்னை-1.

## முகவரை

சென்ற எழுநூறு எண்ணாறு ஆண்டுகளாக நம் தாய்மொழி யாய் சேந்தமிழ்ச் சீரிய மோழியில் ஏராளமான வட்சோற்கள் வந்து கலந்துவிட்டன. ஜயகோ! இதனுலேயே பழங் தமிழ்ச் சொற்களில் பல வழங்கா தொழில்தன. தமிழிற் கலந்து அதனை முற்றும் வேறுபடுத்தும் வட்சொற்களை இப்போதே நாம் களைஞ் தொதுக்காவிடின் தமிழ் தன் நிலைகெட்டு வேறுமொழிபோ வாகுமென்பதற்கு ஜயமில்லை. இங்குனம் வேற்றுமொழிக் கலப் பால் தமிழ்மொழி திரிபுற்றமையினாலேதான் அஃதொன்றி விருந்தே ‘மலையாளம்,’ ‘கன்னடம்,’ ‘தெலுங்கு’ முதலான பல வேறு மொழிகள் கிளைத்தன.

இக்காலத்துத் தமிழ் மக்களிற் பெருங்தொகையினர் வட்சொற்களையுங் தமிழ்ச்சொற்களையும் பிரித்தறிய முடியாதவர்களாகித் தாம் எழுதுவதிலும் பேசுவதிலும் வட்சொற்களை மிகை படக் கலந்து எழுதியும் பேசியும் தமிழின் தூய்மையையும், இனி மையையும், பழுமையையுக் கெடுத்து வருகின்றனர்.

என் இளமைக்காலத்தே என் அருமைத் தங்கையார் மறைமலை யடிகளாரிடம் கல்வி பயின்றமையால், வட்சொற் கலப் பினால் தமிழ் தன் நிலைத்திரிந்து கேட்டுவதையான் அறிந்து வருங்தலானேன். அதுமுதல் வட்சொல் தமிழ்ச்சொற்களை ஆராய்வதில் ஈடுபட்டு, ‘வட்சோற் றமிழ் அகரவரிசை’ என்னும் நூலை இயற்றி உகு பக்கங்களில் சென்ற ஆண்டில் அச்சிட்டு வெளியிட்டுள்ளன.

இப்போது பேசுவழக்கில் மிகைபட வழங்கிவரும் ஓராயிரம் வட்சொற்களைமட்டும் எடுத்து இச்சருக்கநூலைத் தமிழ்ப் பாது காப்புக் கழக வெளியீடாக வெளிப்படுத்துகின்றேன். மிகவும் எளிய விலைக்குக் கிடைக்கப் பெறும் இவ்வரிய நூலைப்பெற்று இனி இயன்றவரை தனித்தமிழில் எழுதவும் பேசவும் பழகிக் கொள்ளுமாறு தமிழ்நாமக்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

ஓம்

## வடசோல் தமிழ்

# அகரவரிசைச் சூருக்கம்

---

அகங்காரம் - செருக்கு, இறு  
மாப்பு, முனைப்பு, யானெனல்  
அகசமாத்து, அகஸ்மாத்து-தற்  
செயல், திடீரெனல்

அகதி-வறியன், யாருமற்றவன்  
அகந்தை-இறுமாப்பு, செருக்கு  
அகம்பாவம் - தற்பெருமை,

**செருக்கு**

அகராதி - அகரவரிசை

அகற்பிதம் - இயல்பு

அகாதன் - புரட்டன்

அகாலமரணம் - முதிராச்சாவு

அகாலம் - தகாக் காலம்

அகிம்சை-இன்னு செய்யாமை,  
கொல்லாமை

அகிலம் - எல்லாம், உலகு,  
வையம், சிலம்

அகோசரம் - அறியொன்றைத்து

அகோரம்-சினக்குறிப்பு, கடுக்  
கம்

அகோராத்திரம்-அல்லும் பக

அக்காரம் - வெல்லம் [லும்

அக்கி - கண், கொப்புளம்

அக்கிரகாரம் - பார்ப்பனச்சேரி

அக்கிரமம் - ஒழுங்கி ன்னைம்,  
முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,  
தலைமை

அக்கிராசனுதிபதி - அவைத்  
தலைவர், முதல்வர்

அக்கினி - நெருப்பு, தி, அனல்,  
எரி, தழல்

அக்கினிகாரியம் - எரியோம்பல்

அக்கினி கட்சத்திரம் - தீநாள்  
அங்க சேசட்டை - உறுப்பு

அகைவு  
அங்கம்-உறுப்பு, எலும்பு, அடை

யாளம்  
அங்கவீனன் - உடற் கேடன்,

உறுப்பறையன்  
அங்கீகரணம், அங்கீகாரம் -  
உடன்பாடு, ஒப்பு

அங்குசம் - யானைத்தோட்டி,  
கெரக்கி

அங்குட்டம் - பெருவிரல்

அங்குலம் - விரற்கடை, விர  
லனவு

அசந்தர்ப்பம் - நேரமின்னை,  
காலத்தவறு

அசமந்தம் - கோம்பல், மடி,  
மலைவு

அசர்வி-உருவற்றது, வாளுவி

அசம் - ஆடு  
அசல் (இங்குல்தானி) - முதல்,  
மூலம்

அசாக்கிரதை - விழிப்பின்மை,  
கருத்தின்மை, அசட்டை

அசாத்தியம்-அருணம், முடிக்கக்  
கூடாதது

அசீரணம் - பசியின்மை, செரி  
யாமை

அசத்தம் - அமுக்கு, துப்புர  
வின்மை, தூய்மையின்மை

அசபம்-நன்மையல்லாதது  
தீமை, தீயது

அசவம் - குதிரை

அஞ்சனம் - மை, கறுப்பு  
 அஞ்ஜாதம் - மறைவு  
 அஞ்ஜாதவாசம் - மறைந்துறை  
 அஞ்ஜானம்-அறியாமை, [தல்  
     இருள், மருள்  
 அட்சரம் - எழுத்து  
 அட்டகம் - எண்வகை  
 அட்டகாசம் - புரளி  
 அணிமா - அனுத்தன்மை  
 அதிகம் - மிகுதி  
 அதிகாந்தம் - பேரழுகு  
 அதிகாரம் - இயல், நூற்கூறு-  
     பாடு, ஆட்சி  
 அதிகாரி - தலைவன், முதல்வன்  
 அதிசயம் - புதுமை, வியப்பு  
 அதிட்டம்-செல்வம், நல்லினைப்  
     பயன், நன்னுகர்ச்சி  
 அதிதி-விருந்தினன், புதியவன்  
 அதோகதி - கீழிறக்கம், பள்ளம்  
 அத்தமனம், அஸ்தமனம்-சாய்க்க  
     காலம், மாலை, மறைவு,  
     அடைவு  
 அத்தம், அஸ்தம் - கை  
 அததி, அஸ்தி - எலும்பு  
 அத்திபாரம், அஸ்திபாரம் -  
     அடிப்படை, கடைக்கால்  
 அத்தியட்சன் - தலைவன், கண்  
     காணி  
 அத்தியங்தம் - மிகுதி, மட்  
     தற்றது  
 அத்தியாயம்-படலம், நூற்பிரிவு  
 அத்திரம், அஸ்திரம் - அம்பு  
 அத்துவிதம் - இரண்டற்றது  
 அங்தம் - அளவின்மை, முடிவில்லது  
 அங்கத்தம் - பயனின்மை, கேடு,  
     வேறுபாடு  
 அங்வரதம் - எப்பொழுதும்  
 அங்கதம் - நெஞ்சம்  
 அங்கி - முன், பழுமை, கடவுள்  
 அங்கத - யாருமற்றவன்

அநியாயம் - முறையின்மை, கடு  
     விண்மை, விலக்கு  
 அநிருதம் - பொய்  
 அந்தி - முறைகேடு  
 அநுகூலம்-கைகூடுதல், பயன்,  
     உதவி, நன்மை, துணை  
 அநுக்கிரகம் - அருளிரக்கம்,  
     அருள்  
 அநுசாதம்-தல் - பின்பற்றல்,  
     கைக்கொள்ளல்  
 அநுட்டானம் - செயற்பாடு,  
     நடைமுறை  
 அநுட்டித்தல் - பின்பற்றல்  
 அநுதினம் - காடோறும்  
 அநுபந்தம்-பின்சேர்க்கை;  
     தொடர்ச்சி, அடுத்து யாக்கப்  
     படுவது  
 அநுபவம் - பழக்கம், நுகர்ச்சி,  
     அழுங்கியறிதல்  
 அநுபவித்தல் - துய்த்தல், நுகர்  
     தல், துவ்வல்  
 அநுபானம் - துணை மருந்து,  
     கூட்டு மருந்து  
 அநுபோகம் - பழக்கம், வழக்கம்,  
     ஆட்சி, நுகர்ச்சி, துய்ப்பு  
 அநுமதி - உடன்பாடு, விடை,  
     கட்டளை, ஆணை, ஒப்புதல்  
 அநுமானம்-ஜூயம், வழியளவு  
 அநேகம்-பெரும்பானமை, பல  
 அந்தகண் - கூற்றுவன், குருடன்  
 அந்தஸ்து - நிலைமை, ஒழுங்கு,  
     நிலை  
 அந்தம் - அழகு, முடிவு, குருடு.  
     எறு, கேடு, எல்லை  
 அந்தரங்கம் - அருமதை, மறை  
     பொருள், உள்ளம், தனிமை  
 அந்தரம் - வான், வெளி, இடை  
     வெளி, துணையின்மை, காலம்  
 அந்தரவாணி - வாளைவி  
 அந்தியம் - அயல், வேறு, வேற்றுமை, பிறிது

அங்கியோங்கியம் - நெருக்கம்,  
ஒற்றுமை, ஒருவர்க்கொருவர்  
அபகரித்தல் - கவர்தல், கொள்  
ளையிடல், பறித்தல், வவ்வல்  
அபகாரம்-தீங்கு, பொல்லாங்கு,  
நன்றியில் செயல்

அபசயம் - தோல்வி  
அபத்தம் - பொய், தவறு

அபயம் - அடைக்கலம்

அபராஞ்சனம் - கருவியறி வு,  
நூலறிவு

அபராதம்- ஒறுப்புக்கட்டணம்,  
குற்றம், பிழை

அபவிருத்தி - குறைவு

அபாண்டம் - பெரும்பொய்,  
பெரும்பழி, இடுபழி

அபாயம், அபாயகரம்-பேரிடர்,  
அழிவு, கேடு, துண்பம், இடுக்

அபானவாயு-மலக்காற்று [கண்

அபிடேகம், அபிஷேகம் - திரு  
முழுக்கு, புதுப்புனலாட்டு

அபிநயம்-உள்ளக்குறிகாட்டல்,  
கைமெய்காட்டல், கூத்து

அபிப்பிராயம் - நோக்கம், எண்  
ணம், உட்கருத்து, உட்ட  
கோள், உள்ளப்போக்கு,  
கொள்கை [செருக்கு  
அபிமானம் - பற்று, நேயம்,  
அபிவிருத்தி- பெருக்கம், ஆக்  
கம், வளர்ச்சி

அழூர்வம் - அருமை, அரிய  
பொருள்

அபேட்சை - அவா, விருப்பம்  
அபேதம் - வேற்றுமையின்மை,  
வேறன்மை

அப்பியாசம் - பழக்கம், பயிற்சி  
அப்பிராணி-ஏழை, கரவிலான்,  
அப்பு - புனல் [பேசை  
அமரபங்கம் - தேய்விறை  
அமாவாசை-புதுப்பிறை, பிறை  
யுவா

அமுது - சோறு, அடி சில் ,  
இனிமை

அம்சம் - வகை, அன்னப்புள்,  
காலம், எண், பங்கு

அம்பாரம் - குவியல்  
அம்பிகை - தாய், அம்மை

அயச்செங்குரம்-இரும்புச் செங்  
துள்

அயபபஸ்பம்-இரும்புவெண்ணீரு  
அயோக்கிதை - தகுதியின்மை,  
தகாதது

அரம்பை, ரம்பை - தெய்வப்  
பெண், அரிகவை, வான்மகள்

அரவல் - ஒவி, பாம்பு

அராகம் - விருப்பு

அருணைதயம் - வைகறை, விடி  
யல், கதிரோன்வருகை

அருத்தம், அர்த்தம்-பொருள்,  
பாதி

அருவம் - உருவின்மை, அழ  
கின்மை

அர்ச்சனை, அருச்சனை - பூவழி  
பாடு, மலர் தாவழிபாடு, பூசை

அர்த்தசாமம் - நள்ளிரவு

அர்த்தநாரீசரன் - மங்கை பங்  
கன், மாதிருக்கும் பாதியின்

அர்ப்பணம் - நீரொடு கொடுத்  
தல், உரிமைப்படுத்தல், ஒப்பு  
வித்தல்

அலங்காரம் - அழகு, ஒப்பனை,  
அணி, புளைவு

அலட்சியம் - பொருட்படுத்  
தாமை, கருத்தின்மை

அலுவா - கோதுமைத் தேம்  
பாகு

அவகாசம் - ஒழிவு, ஓய்வு

அவசரம் - விரைவு, பரபரப்பு,  
சுருக்கு, பழைப்பு

அவசியம் - முதன்மை, கட்டா  
யம், இன்றியமையாமை

அவதாரம்-பிறப்பு, இறங்குகை

## வடசொல் தமிழ்

[அவதி]

- அவதி - துண்பம்  
 அவத்தை - நிலை, துண்பம்,  
 நிலைமை
- அவதாறு - பழிச்சொல்  
 அவமானம் - மானக்கேடு, புக  
 மின்மை, இழிவு  
 அவயவம் - உறுப்பு  
 அற்பம் - சிறுமை, அனு, புன்மை  
 அற்புதம் - புதுமை, வியப்பு,  
 அருள்கிகழ்ச்சி, அரியசெயல்  
 அனுபவம் - துய்ப்பு  
 அனுபோகம் - நுகர்ச்சி  
 அன்னசத்திரம்-ஆட்டுப்புறை  
 ஆகாசம் - விண், வெளி, வான்,  
 விசம்பு, வானம்  
 ஆகாயவிமானம் - வானஞ்சூர்தி  
 ஆகாரம் - உணவு, அடிசில்  
 ஆகுலம் - ஆரவாரம், வருத்தம்  
 ஆக்னேயம் - புருவங்கு  
 ஆசங்கை - ஜீயம்  
 ஆசமனம் - குடித்தல்  
 ஆங்காரம் - இறுமாப்பு,  
 செருக்கு, தருக்கு  
 ஆசர், ஆஜர் (உருது) - கோர்  
 வருகை  
 ஆசனம் - இருக்கை, அலை  
 ஆசனவாய் - ஏருவாய், மலவாய்  
 ஆசாபாசம் - அவாக்கட்டு,  
 அங்கு, உலகப்பற்று  
 ஆசாமி (உருது) - ஆள்  
 ஆசாரம் - ஒழுக்கம், வழக்கம்,  
 நன்னடை, துப்புறவு  
 ஆசியம் - எள்ளல், நகை, சிரிப்பு  
 ஆசிரமம்-பள்ளி, பாழி, முனிவருமையுள்  
 ஆசிர்வாதம் - வாழ்த்துரை  
 ஆசை-விருப்பம், அவா, பற்று,  
 வேட்கை, விழைவு  
 ஆச்சரியம் - புதுமை, வியப்பு,  
 இறும்பூது
- ஆஸ்தி - பொருள், செல்வம்  
 ஆஸ்திகண் - கடவுட் கொள்கையன்  
 ஆஸ்பத்திரி - மருத்துச்சாலை  
 ஆக்கிராணம் - மூக்கு  
 ஆக்னை - ஆலை, கட்டளை  
 ஆடம்பரம் - ஆரவாரம்  
 ஆட்சேபம் - தடை, மறுப்பு,  
 எதிர்மொழி  
 ஆதரவு-துணை, உதவி, சார்பு,  
 பற்றுக்கோடு, நிலைக்களன்  
 ஆதாரம் - பற்றுக்கோடு, நிலைக்களன், களைகண், சான்று,  
 அடிப்படை  
 ஆதி - முதல், பழமை, அடி,  
 தொடக்கம், காரணம், எழுவாய், கடவுள்  
 ஆதிக்கம் - உரிமை, முதன்மை,  
 மேன்மை, தலைமை, மேலீடு  
 ஆதியாந்தம் - அடிமுதல்  
 ஆதியோடந்தமாய் - ஒன்றும்  
 விடாமல், முதலிலிருந்து  
 கடைசிவரை  
 ஆதிரம் - நெய்  
 ஆதுலம் - வறுமை  
 ஆத்திரம் - விரைவு, பரபரப்பு  
 ஆத்துமா, ஆன்மா - உயிர்  
 ஆங்கதம் - இன்பம்  
 ஆங்கதபரவசம் - இன்பவயம்  
 ஆங்கிரதேசம் - தெலுங்குநாடு  
 ஆபத்து - இடர், துண்பம், இக்கட்டு, ஊறுபாடு  
 ஆபாசம் - அருவருப்பு, பொய்,  
 சிதைவு, அளவைப்போலி  
 ஆப்தம் - அன்கு, நட்பு  
 ஆமோதித்தல் - உடன்படல்,  
 வழிமொழி தல், மகிழ்தல்  
 ஆயத்தம் (ஹிந்தி) - முயற்சி,  
 முன்னேற்பாடு  
 ஆயாஸம் - களைப்பு, இளைப்பு,  
 சோர்வு, அயர்வு, மயக்கம்

ஆயச, ஆயன்-வாழ்நாள், ஆண்டு ஆயதம் - கருவி, படைக்கலம், ஆரணியம்-காடு [படை, வாள் ஆரம் - பூமாலை, தொடையைல் ஆரம்பம்-துவக்கம், தொடக்கம் ஆராதனை- வழிபாடு ஆராதித்தல் - வழிபடுதல் ஆரியம் - வடமொழி ஆரியர் - மிலேச்சர் ஆரூடம் - முன்னறிதல் ஆரோகம் - ஏற்றுதல் ஆரோக்கியம் - நலம், நோயின்மை ஆலயம் - கோயில் ஆலிங்கனம் - தழுவல் ஆலோசனை - சூழச்சி, சூழ்தல், ஓராவு, எண்ணம், ஆராய்ச்சி ஆவசியம் - கட்டாயம், முதன்மை, இன்றியமையாமை ஆவலாதி . புறங்குற்று, புறங்குற்றல் ஆவேசம் - மருள், தெய்வமேறல், உட்புகல், பேய இகம் - இவ்வகைம், இவ்விடம், இப்பிறப்பு இக்கணம் - இப்போது இச்சகம் - முகமன் இச்சை - விருப்பம், அவா, விழைவு, வேட்கை இடங்கம் - உளி இடபம் - ஏருது, காளை, ஏறு இடம்பரம் - ஆரவாரம், வீணை பெருமை இட்டம், இஷ்டம் - அன்பு, இஷ்டங்கி - நண்பன் [விருப்பம் இதம், ஹிதம் - இனிமை, நன்மை. அன்பு, அறம் இதரம் - வேறு, அயல், அறிவு, பகைமை இதாதிதம் - நன்மைதீமை

இந்திரியங்கள் - ஜம்பொறிகள் இமிசை-கடுங்துண்பம், வருத்தம் இயந்திரம் - பொறி, மறை மொழித்தகடி இயமன், எமன் - கூற்றுவன், காலன், மறவி இரகசியம் - மறைபொருள், மறை, அற்றம் இரசம் - சாறு, மிளகுஞர் இரசவாதம் - பொன்னைக்கல் இரசாபாசம்-அருவருப்பு, ஒழுங்கின்மை இரசிகன் - சுவைஞர் இரசித்தல் - சுவைத்தல் இரட்சித்தல் - காப்பாற்றல், புரத்தல், ஒம்புதல் இரண்வைத்தியம்-புண்மருத்துவம், அருவைமருத்துவம் இரதம் - தேர் இரத்தம் - குருதி, செங்கிரி இரத்தினம் - மாமணி, செம்மணி இரம்பம் - ஈரவாள் இராகம் - இசை, பண், அவா இராஜபூரி - திரு இராஜா - அரையன், மன்னன் இராஜதானி - அரசர்தலைங்கர் இராசதம் - மனவெழுச்சி இராசி - ஒரை இராச்சியம் - அரசியல், நாடு இராஜுவம் - போர்ப்படை இராத்திரி - இரவு, கங்குல் இருசால்-இறைப்பணம், திறை இருடி-முனிவன், தவசி, துறவி இருதயம், இதயம் - நெஞ்சம், உள்ளம், அன்பு இருது, ருது - பருவம், மகளிர் முதற் பூப்பு இருதுமங்களஸ்நானம் - பூப்பு நன்னீராட்டு இருதூசாங்கி - பூப்புக் கழிப்பு

இரேகை - வரி, எழுத்து, கை  
யிறை, நிறை, தொடர்  
இலகான் (இந்துஸ்)-கடிவாளம்  
இலகிமா - மென்னை  
இலக்கம், இலட்சம்-எண், நூரூ  
யிரம்  
இலக்குமி - திருமகள், அழகு,  
செல்வம்  
இலஞ்சம்-கைக்கலி, கையறை  
இலட்சணம் - அழகு, பார்வை  
இலட்சியம் - குறிக்கோள்  
இலயம், லயம்-ஒடுக்கம், அழிவு  
இலவசம் - விலையின்மை  
இலவணம் - உப்பு  
இலவுகிகம் - உலகியல், உலகப்  
போக்கு  
இலாகா - ஆட்சி, எல்லை  
இலாகிரி - வெறி, மயக்கம்  
இலாடம் - காற்பரளை  
இலாபம்-ஊதியம், மிச்சம், பேறு  
இலாபங்டம் - கூடுதல் குறை  
தல், ஊதியமும் பொருட்  
கேடும்  
இலாயம் - குதிரைப்பங்கி  
இலாவாதேவி-கொடுக்கல் வாங்  
கல், பண்டமாற்று  
இலிங்கம் - குறி, அடையாளம்  
இலேகியம் - பாகுமருந்து,  
இலேசு - மேலாடை [இளக்கம்  
ஈசன் - தலைவன், ஆள்வோன்  
ஈசானம் - வடக்கிழ்ப்பால்  
ஈசராஷிச்சயம் - கடவுளுண்மை  
ஈடனம் - விருப்பம்  
ஈநம் - இழிவு, குறைபாடு,  
குறைவு  
உக்கிரம் - கொடுமை, வெப்பம்,  
ஈனம், ஊக்கம், மிகுதி  
உக்கிராணம் - களஞ்சியம், சரக்  
கறை  
உசிதம் - உயர்வு, சிறப்பு, மேன்  
மை, தகுதி, ஒழுங்கு

உச்சந்தம் - தணிவு  
உச்சரிப்பு - எழுத்தோசை  
உச்சி - மேடு, முகடு  
உஷ்ணம் - வெப்பம், சூடு  
உதயம்-காலை, விதியல், பிறப்பு,  
வெளிப்படல், தோற்றம்  
உதரம் - வயிறு  
உதாரம், உதாரகுணம் - வள்  
என்மை, தண்ணளி, ஈகைத்  
தன்மை  
உதாரணம் - எடுத்துக்காட்டு,  
சான்று  
உதித்தல் - பிதற்றல், தோன்று  
உதிரம் - செங்கீர், குருதி [தல்  
உத்தமம் - உண்மை, மேன்மை  
உத்தமி - கற்புடையவள்  
உத்தரம் - மறுமொழி  
உத்தரவு - கட்டளை  
உத்தியோகம் - அலுவல்,  
முயற்சி, தொழில்  
உத்தேசம் - கருத்து, மதிப்பு,  
ஏறக்குறைய  
உங்கம் - உயர்ச்சி, மேன்மை  
உபகரணம் - கொடுத்தல்,  
உதவிப் பொருள், கருவிப்  
பொருள்  
உபகாரம்-வரவேற்பு, முகமன்,  
வேளாண்மை  
உபதேசம் - அருணமொழி,  
அறிவுரை  
உபத்தம் - கருவாய்  
உபத்திரவும் - இடர், இக்கட்டு,  
துன்பம், வருத்தம், தடை  
உபநதி - கிளையாறு  
உபநயம்-பூனாற்சடங்கு, வழி  
நடத்துதல், முக்குக்கண்ணுடு  
உபந்தியாசம் - சொற்பொழிவு  
உபயோகம் - பயன்  
உபவனம் - பூஞ்சோலை  
உபாசனை-வழிபாடு, வணக்கம்  
உபாதி - நோய், துன்பம்

உபாத்தியாயன்-ஆசிரியன், கற்  
பிப்போன், கணக்காயன்

உபாத்தியாயினி-கற்பிப்போள்,  
ஆசிரியை

உபாயம் - சூழ்ச்சி, நொய்மை,  
எனிது, சிறிது

உபேட்சை - அசட்டை, விருப்  
பின்மை, வெறுப்பு

உயிர்ப்பிராணி-உயிர்ப்பொருள்  
உருக்குமணி - பொன்மணி

உருசி - சுலை

உருத்திராக்கம்-சிவமணி, அக்கு  
மணி

உருபித்தல் - மெய்ப்பித்தல்

உரொக்கம் - கைப்பணம், இரு  
ப்பு, மொத்த இருப்பு

உரோகம் - நோய், ஒளியின்மை

உரோமம் - மயிர், முடி, குஞ்சி

உலகப்பிரசித்தி-ஏங்கும் பரந்த  
குழ்

உலோகம் - உலகம், வெள்ளி,  
பொன், செம்பு முதலியன

உலோபம்-ஸயாமை, இவ  
றன்மை, கடும்பற்றுள்ளாம்

உல்லாசம் - மகிழ்ச்சி, விளை -  
யாட்டு, உள்ளக்களிப்பு

உற்சவம் - திருவிழா, திருநாள்  
ஊகித்தல் - நினைத்தல், ஓர்தல்

ஊங்கம் - குறைவு, இழிவு

ஊர்ச்சிதம் - உறுதி, நிலைப்படு

ஏக்கியம் - வேள்வி [தல்  
எசமானன் - தலைவன், முதல்

வன்

எதார்த்தம் - உறுதி, உண்மை

எதேச்சை - விருப்பப்படி

எவ்வங்கம், யெளவங்கம்-இளமை,

அழகு

ஏகதேசம்-ஒருபால், ஒருட்டை,  
சிறுபான்மை

ஏகம் - ஒன்று, தனிமை

ஏகாங்கி - தனியன், துறவி

வ.-2

ஏகாதிபத்தியம்-தனியரசாட்சி  
ஏகாங்கும்-தனிமை, ஒருமுடிவு

ஏடனை - விருப்பம்  
ஏதம்-குற்றம், துண்பம், தீங்கு

ஏது - காரணம்  
ஏனம் - பன்றி

ஐக்கியம் - ஒற்றுமை

ஐச்வரியம் - செல்வம், திரு

ஐதிகம் - உலகுரை

ஓமம் - வேள்வி

ஓளாடதம் - மருந்து

ஓளபாசனம்-வேள்வித்தீயோம்  
ஒனகை,, உணவொழிநோன்பு,

கங்கணம்-காப்பு [எரியோம்பல்

கடகம் - வாள்

கட்சி, சுக்கி- பக்கம், சார்பு

கஷாயம் - மருந்துக் குடிநீர்

கடினம் - வன்மை, கடுமை,  
வருத்தம், கொடுமை

கடுரம் - கொடுமை

கஷ்டம் - துண்பம், வருத்தம்

கஷ்டசாத்தியம்-அரிதின்முடி  
வது

கணபதி - பிள்ளையார்

கணிதம் - கணக்கு

கண்டம் - சிலப்பிரிவு, பிரிவு,  
துண்டு, கட்டி, மிடறு,

கழுத்து

கண்டனம் - மறுப்பு

கண்திருஷ்டி-கண்ணேறு, கண்

ணைக்கில்

கதம்பம் - கூட்டம், மணப்

பொருட் கூட்டு

கநகம் - பொன்

கந்தமூலம் - கிழுங்கு

கந்தம் - மணம், நாற்றம்

கந்துகம் - குதிரை, பங்கு

கந்மஷிம் - அழுக்கு, தீவினை

கந்நிகை - மணமாகாதவள்,

கபம்-கோழை [இளம் பெண்

கபோதி - குருடன்

கமலம் - தாமரை  
 கம்பீரம்-செருக்கு, உயர்தோற்  
 றம், பெருமை, ஆழம்  
 கயரோகம்-எனும்புருக்கினோய்  
 கயிலாசம், கயிலாயம் - சிவப்  
 பேறு, நொடித்தான்மலை  
 கரகோதம் - கைதட்டிதல்  
 கருடன் - கலுமுன்  
 கருணை - அருள், இரக்கம்  
 கருத்தா, கர்த்தா - தலைவன்,  
 வினை முதல், ஆக்கியோன்,  
 நூலாசிரியன்  
 கருமம் - வினை, தொழில்  
 காக்கடகம் - நண்டு  
 கர்ச்சனை - முழுக்கம்  
 கர்ப்பக்கிரகம் - அகாநாழிகை,  
 திருஉள் நாழிகை  
 கர்ப்பவதி - சூவி  
 கர்வம் - செருக்கு  
 கலசம் - குடம்  
 கலாசாலை - கல்லூரி  
 கலியாணம் - மணம், மன்றல்  
 கவி - செய்யுள், பாவலன்,  
 கவுளி - பல்லி [பாட்டு  
 கனம் - சுமை, பளுவு  
 காசம் - ஈளைநோய், இருமல்  
 காஷாயம் - காவி [நோய்  
 காஷ்டம் - விற்கு  
 காயம் - உடல், யாக்கை, வான்  
 காரகன் - செய்பவன்  
 காரியதரிசி - அமைச்சன், செய்  
 லாளன்  
 காரியஸ்தன் - செயலாளன்  
 காலக்கிரமம் - கால ஒழுங்கு  
 காலச்சேபம்-வாழ்க்கை, நாட்  
 கழித்தல்  
 காளம் - கருமை, முகில்  
 கிள்தி (இங்குள்) - திறை  
 குஞ்சகம் - கிளி  
 கிடாரம் - கொப்பரை  
 கியாதி - புகழ், மேன்மை

கிரகசாரம் - கோள்ளிலை, கோட்  
 சாரம்  
 கிரகணம் - பற்றுதல், பிடித்தல்  
 கிரகம் - வீடு, கோள், பற்றுதல்  
 பிடிப்பு  
 கிரகஸ்தம் - இல்லற நிலை  
 கிரகித்தல் - பற்றுதல், இழுத  
 தல், கவர்தல், உணர்தல்  
 கிரந்தம் - நூல்  
 கிரமம் - ஒழுங்கு, முறைமை  
 கிரயம் - விலை  
 கிராதன்-குறவன், வேட்டுவன்  
 கிராமம் - சிற்றூர்  
 கிரியை - தொழில், செயல்,  
 கிரீடம் - முடி [வினை, சடங்கு  
 கிருவி - பயிர், உழவு, பயிர்  
 செய்கை  
 கிருஷ்ணபக்ஷம் - தேய்ப்பிறை  
 கிருபை - அருள், இரக்கம்  
 கிருமி - பூச்சி, புழு  
 கிலம் - அழிவு  
 கிலேசம் - அச்சம், கவலை,  
 துண்பம்  
 கிணம், கூணம்-கேடு, சிதைவு  
 கீதம் - இசை, இசைப்பாட்டு  
 கீர்த்தி - புகழ், இசை  
 துக்குடம் - கோழி  
 குலசம் - நலம், நன்மை  
 குஞ்சரம் - யாளன்  
 குஷ்டம் - தொழுநோய், பெரு  
 குணம் - இயல்பு [நோய்  
 குதுகலம் - பெருங்களிப்பு,  
 பெருமகிழ்ச்சி  
 குபேரன் - பெருஞ் செல்வன்,  
 செல்வக்கடவுள்  
 குமரி, குமாரி - நங்கை, மண  
 மாகாப் பெண், புதல்வி,  
 மகள்  
 கும்பகோணம் - குடமுக்கு  
 கும்பாபிஷேகம் - குடமுழுக்கு  
 கும்பம் - குடம்

சத்துவம்]

அகரவரிசைச் சுருக்கம்

கக

குருபக்தி - ஆசானிடத்தன்பு,  
குருவினிடத்தன்பு  
குருபி - உருவிலி, அழகிலி  
குரும் - கொடுமை, அஞ்சாமை  
தறுகண், ஸரமின்மை  
குரோதம் - உட்பகை, சினம்  
குலஸ்தீரீ - குலமகள்  
குண்மம் - குலை, வழிற்றுவலி  
கூசமாண்டம் - பூசணை  
கூபம் - கிணறு, கூவம்  
கூரம் - ஆமை  
கேவி - பகடி, இகழ்ச்சி  
கைக்கரியம் - தொண்டு, பணி  
கோஷ்டம் - கூட்டம், மணப்  
பொருள், பேரொலி  
கோஷம் - முழுக்கம்  
கோஷ்டி - கூட்டம்  
கோதண்டம் - வில்  
கோத்திரம் - குலம், வகுப்பு,  
மரபு  
கோமயம் - ஆன்றி  
கோரம் - கொடுமை, அச்சம்  
சகசம் - இயற்கை, ஒற்றுமை  
சகடம், சகடு - வண்டி  
சகலம் - எல்லாம்  
சகலர் - மும்மலக்கட்டினர்  
சகவாசம் - கூடவிருத்தல், உட  
னுறைதல், பழக்கம், சேர்க  
கை, நட்பு  
சகன் - தோழன், கூட்டாளி  
சகாயம் - உதவி, துணை, நயம்,  
நன்மை, மலிவு, பயன்  
சகித்தல் - பொறுத்தல்  
சகுனம் - குறி  
சகோதரன் - உடன்பிறந்தான்,  
தமையன், தம்பி  
சகோதரி - உடன்பிறந்தாள்,  
தமக்கை, தங்கை  
சக்கரம் - உருளை, வட்டம்  
சகோரம் - ளலாமுகிப்புள்  
சக்கரதரன் - திருமால்

சக்கரவர்த்தி - தனியரசாள்  
வோன், மன்னர்மன்னன்,  
அரசர்க்கரசன்  
சக்தி - ஆற்றல், வல்லமை, வலி  
சங்கடம் - நெருக்கம், துன்பம்,  
கேடு, வருத்தம்  
சங்கதி - செய்தி  
சங்கமம் - ஆறு கடலோடு கூடு  
மிடம், கூடுமை, இயங்கு  
தினைப்பொருள், அசைவன  
சங்கற்பம் - நினைப்பளவு  
சங்காரம் - அழித்தல்  
சங்கிராந்தி - திங்கட்பிறப்பு, ஒன்  
றினின்று பிறிதொன்றின்  
கட்செல்லல்  
சங்கீதம் - இசை  
சங்கேதம் - குறியீடு, நினைவு  
சங்கை - எண், ஜயம், அச்சம்  
சங்கோசம் - கூச்சம், வெட்கம்  
உட்குதல்  
சங்கிதானந்தம் - உண்மையறி  
வின்பம்  
சஞ்சலம் - கலக்கம், கவலை,  
துன்பம், அசைவ  
சஞ்சிதம்-ஈட்டியது, எஞ்சியது  
சுடிதி, சடிதி (இந்துஸ்)-விரைவு  
சஷ்டியப்பதபூர்த்தி - அறுபதா  
சட்சி - கண் [மாண்டு நிறைவு  
சண்டித்தனம் - முருட்டுத்  
தன்மை  
சதா - எப்பொழுதும்  
சதாநந்தம் - இடையருவின்பம்  
சதுரம் - அறிவுடைமை,  
திறமை, நாற்பக்கம்  
சத்தம் - ஓசை, ஒலி, சொல்,  
ஏழு  
சத்தியம்-உண்மை, ஆணை, மெய்  
சத்திரம் - உணவுச்சாலை, ஊட்  
டிப்புரை, சாவடி, குடை  
சத்துரு - பகைவன்  
சத்துவம்-விறல், மெய்ப்படுதல்

சந்ததம் - எப்பொழுதும்  
 சந்ததி - வழிவழி, பிள்ளை, ஏச்  
 சம், கால்வழி  
 சந்தர்ப்பம் - சமயம், அற்றம்,  
 நேரம்  
 சந்தியாவங்தனம் - காலை மாலை  
 வழிபாடு  
 சந்திரன் - திங்கள், தண்கதிர்,  
 நிலவு, மதி, அம்புலி, பிறை  
 சந்து-முடிக்கு, இயங்கும் உயிர்,  
 தூது, பிளப்பு, பொருத்து,  
 இரண்டு, மூட்டு  
 சந்துஷ்டி - மகிழ்ச்சி  
 சந்தோஷம்-மகிழ்ச்சி, உவகை,  
 களிப்பு  
 சந்திதி, சந்திதானம் - திருமூன்  
 சந்தியாசம் - துறவு, துறவறம்  
 சந்தியாசி - துறவி  
 சபதம் - வஞ்சினம், ஆணை  
 சபம், ஜெபம் - உருவேற்றல்  
 சபா, சபை - அவை, மன்றம்,  
 கழகம், அரங்கம்  
 சமஸ்கிருதம்-உணருகச்செய்யப்  
 பட்டது, வடமொழி  
 சமத்தன், சமர்த்தன் - வல்ல  
 வன், திறமையாளன்  
 சமத்துவம் - ஒத்த உரிமை,  
 ஒன்று படல்  
 சமயம் - பொழுது, நேரம்,  
 காலம்  
 சமயோசிதம் - காலப்பொருத்  
 தம், தக்கநேரம்  
 சமரசம்-பொது, வேறுபாடின்  
 சமாசம்-கழகம், கூட்டம் [மை  
 சமாசாரம் - செய்தி  
 சமாதானம் - அமைதி, இணக்கம், தணிவு, உடன்பாடு,  
 தக்கவிடை  
 சமாதி - அமைதி, பிணக்குழி,  
 பேசாதிருத்தல், இறப்பு  
 சமாநம் - உவமை, ஒப்பு, இணை

சமிக்ஞை - குறிகாட்டல்  
 சமீபம் - அருகு, அண்மை,  
 மருங்கு  
 சமுகம் - நேர், திருமூன்  
 சமுச்சயம், சம்சயம் - கூட்டம்,  
 ஜயம்  
 சமுதாயம், சமுகம் - கூட்டம்  
 சமுத்திரம் - கடல்  
 சமேதம் - கூட இருத்தல்  
 சம்ஸாரம் - குடும்பம்  
 சமஸ்கிருதம் - வடமொழி  
 சம்பத்து - செல்வம்  
 சம்பந்தம் - உறவு, பற்று,  
 இயைபு, சார்பு, தொடர்பு,  
 பொருத்தம்  
 சம்பவம் - நிகழ்ச்சி, செயல்  
 சம்பாஷணை - உரையாடல்  
 சம்பாதித்தல்-ஸட்டல், தேடல்,  
 தொகுத்தல்  
 சம்பிரதாயம் - தொன்று  
 தொட்ட வழக்கு, முன்னேர்  
 நடை, பண்ணடைமுறை  
 சம்பூரணம் - நிறைவு  
 சம்மதம் - உடன்பாடு, ஒப்பு  
 சம்ரஷ்ணை - பாதுகாப்பு  
 சயநம் - படுக்கை, உறக்கம்  
 சயம், ஜெயம் - வெற்றி  
 சயிலம் - மலை  
 சரசம் - இனிய பண்பு, இனிய  
 விளையாட்டு  
 சரசுவதி - கலைமகள், நாமகள்  
 சரணம் - அடைக்கலம், வணக்கம், கால், திருவடிதி  
 சரணக்தி - புகலகடைதல்,  
 அடைக்கலம் புகுதல்  
 சரணரவிந்தம் - திருவடிதி  
 சரம் - மாலை, அம்பு [தாமரை  
 சரவணம் - நாணல், பொய்க்கை  
 சரிதம், சரித்திரம் - வரலாறு  
 சரீரம்-உடல், யாக்கை, மெய்  
 சர்ப்பம் - பாம்பு

சருமம் - தோல்  
 சருவம் - எல்லாம்  
 சரோசம் - தாமரை  
 சர்வகலாசாலை - பல்கலைக்கழகம்  
 சர்வமானியம் - இறையிலி  
 சர்வேல்லவரன் - எப்பொருட் கும் இறைவன்  
 சலசம் - தாமரை  
 சலசங்தி - கடவினைக்கால்  
 சலசாட்சி - தாமரைக்கண்ணி  
 சலம், ஜலம் - நீர்  
 சலதோஷம் - நீர்க்கோலை  
 சலநம் - அசைவு  
 சல்லாபம் - உரையாடல்  
 சவம் - பிணம்  
 சனம், ஜனம் - மக்கள், நரல்  
 சனனம், சன்மம் - பிறப்பு  
 சனி - காரி  
 சன்மார்க்கம் - நன்னெறி  
 சன்மானம் - பரிசு  
 சன்னல் - பலகணி  
 சாகரம் - கடல்  
 சாக்கிரதை - விழிப்பு, உன்னிப்பு, ஏச்சரிக்கை  
 சாக்கிரம் - நன்னு  
 சாகை - தங்குமிடம், வீடு  
 சாசனம் - முறி  
 சாசுவதம் - அழியாகை, அசையா நிலை, உறுதி, வீடுபேறு  
 சாடி - தாழி  
 சாட்சி - சான்று, கரி  
 சாஷ்டாங்கம் - எட்டுறுப்பு  
 சாதகம் - பயிற்சி, பிறந்தாட்குறிப்பு, உதவி, காரியங்கை  
 சாதம் - சோறு [கூடல்]  
 சாதனம்-கருவி, இடம், பயிற்சி, உறுதிமுறி, அடையாளம், முயற்சி கைகூடல்  
 சாதாரணம் - பொது  
 சாதி-இனம், குலம், வகுப்பு

சாதித்தல் - நிலைசிறுத்தல்  
 சாதியாசாரம் - குலஞ்சூழக்கம்  
 சாது - துறவி  
 சாதுரியம் - திறமை, வன்மை  
 சாத்திரம் - கலை, நூல்  
 சாத்யிகம், சாத்துவிகம்-அமைதி தித்தன்மை  
 சாந்தம் - அமைதி, பொறுமை  
 சாந்திரம் - நெருக்கம், திங்கட்டெடாடர்புடையது  
 சாபம் - தீமொழி, வசவு, வில்  
 சாமர்த்தியம் - வல்லமை,  
 திறமை, கூறுபாடு  
 சாமான் - பொருள்கள், தட்டுமுட்டுகள்  
 சாமி, சுவாமி - கடவுள், தலைவன், அடிகள்  
 சாமீப்பியம் - சிவனருகிருப்பு  
 சாயை - நிழல்  
 சாயுச்சியம் - சிவப்பேறடைவு  
 சாரதி - வலவன்  
 சாராம்சம் - சிறந்த பகுதி  
 சாரீரம் - இனிய குரல், இனிசை, உடற்றெருட்டப், சாரூபம் - சிவனுருவம்  
 சாலோகம் - சிவவுலகு  
 சாவகாசம்-ஒழிவு, ஓய்வு, வசதி, விரைவின்மை  
 சாவதானம் - ஒழிவு, ஓய்வு, உன்னிப்பு  
 சீகரம்-தலை, மலை, உச்சி, முகடு, குவடு  
 சிகிச்சை, சிகித்சை - மருத்துவம், பரிகாரம்  
 சிகை - குடுமி, கூந்தல்  
 சிங்கம், சிம்ஹம்-அரிமா, ஏறு  
 சிங்காசனம் - அரியணை  
 சிங்காரம்-ஒப்பளை, திருத்தம், அழகு  
 சிங்குவை - வாய்  
 சிசு - குழங்கத், மகவு

சிசருகைத் - பணிவிடை  
 சிட்சை, சிகைஷ - கற்பித்தல்,  
     கல்வி பயிற்றல், ஒறுத்தல்  
 சிருட்டி, சிருஷ்டி - படைப்பு  
 சித்தம் - உள்ளாம்,   நி னை வு,  
     கருத்து  
 சித்தி - பேறு, ஆக்கம்  
 சித்திரம் - ஓலியம், படம்  
 சித்திரவதை - வன்கொலை  
 சினேகம், சினேகிதம் - நட்பு,  
     கேண்மை  
 சிரஞ்சிலி - நீடுவாழ்வோன்  
 சிரத்தை-அன்பு, முதன்மை,  
     உளத்திட்டப்பு, விருப்பு  
 சிரம பரிகாரம் - துன்ப நீக்கம்  
 சிரமம் - துன்பம், தொல்லை  
 சிரவணம் - கேள்வி  
 சிரார்த்தம் - இறந்தநாட்கடன்  
 சிருட்டி - படைத்தல்  
 ஸ்திரீதனம், ஸ்திரதனம் - மகஞக்  
     குக் கொடுக்கும் கொடை,  
     மகட்டகொடை  
 ஸ்திரமத் - திருவாளர்  
 ஸ்தீலஸ்தி - மறைத்திருவாளர்  
 சிரேஷ்டம் - சிறப்பு  
 சிரேஷ்டன் - தலைவன்,   முத்  
     தோன்  
 சிலாகித்தல் - புகழ்தல்  
 சிலாக்கியம்-மேன்மை, நன்மை  
 சிலேட்டுமம் - சளி, கோழை  
 சிவிகை - பல்லக்கு  
 சிற்பம் - கற்றச்ச  
 சின்னம் - அடையாளம்  
 சின்னபின்னம் - உருக்குலைவு  
 சிக்கிரம் - விரைவு,   ஒல்லை,  
 சிடன் - மானுக்கன் [கடிது  
 சினதசை - அழிவுகாலம், மழுக்  
 சிதபேதி-வயிற்றளைச்சல் [கம்  
 சிதம், சிதளம் - குளிர்ச்சி  
 சிதோஷ்ணம் - தட்பவெப்பம்  
 சிமங்தம் - சூல்காப்பிடினுசடங்கு

சிமங்த புத்திரன் - தலைமகன்  
 சிமங்தினி - பெண்மகள்  
 சீரணம் - செரித்தல், பழுது  
 சீர்னேத்தாரணம் - பழுது  
 சீலம் - ஒழுக்கம் [பார்த்தல்  
 சீவசெங்கு - உயிர்ப்பொருள்  
 சீவகாருணணியம் - உயிர்க  
 ஸிடத்தன்பு, அருள் ஒழுக்கம்  
 சீவனம் - பிழைப்பு  
 சீவியம் - வாழ்நாள், பிழைப்பு,  
     வாழ்க்கை  
 சுகங்தம் - நறுமணம்  
 சுகம் - நலம், இன்பம்  
 சுகாதாரம் - நலவழி  
 சுகிர்தம் - நன்மை  
 சுக்கிரவாரம்-வெள்ளிக்கிழமை  
 சுக்கிலபகநி.ம் - வளர்பிழை  
 சுக்கிலம்-வெண்ணீர், வெண்மை  
 சுதங்திரம் - உரிமை  
 சுதேசம் - தாய்நாடு  
 சுத்தம்-தூய்மை, துப்புரவு  
 சுந்தரம் - அழுகு  
 சுபாவம் - தன்மை,   இயற்கை,  
     இயல்பு  
 சுயபாகைத் - தாய்மொழி  
 சுபிழா.ம் - செழிப்பு  
 சுயம்வரம் - தான் விரும்பும்  
     மணம்  
 சுயார்ச்சிதம் - தான் தேடிய  
     பொருள்  
 சுயேச்சை - தன் விருப்பம்  
 சுரமம் - முறித்த சாறு  
 சுரம்-காய்ச்சல், வெப்புநோய்  
 சுருதி - குரல்  
 சுலபம் - எளிது  
 சுவதங்திரம் - உரிமை  
 சுவர்க்கம் - துறக்கம், பேரின்ப  
 சுவர்ணம் - பொன் [வீடு  
 சுவாசகாசம் - இளைப்பிருமல்  
 சுவாசம் - மூச்சு, உயிர்ப்பு  
 சுவாதிஷ்டானம் - கொப்குழ்

சுவீகாரம் - தனதாக்குதல்	சோமன் - திங்கள், மதி
சுவேதம் - வெண்மை	சோமவாரம் - திங்கட்கிழமை
சுழுத்தி - உறக்கம்	சோவில(தெலு) - வேலை, தொழில்
சூக்குமம் - நுண்மை, அனு	சேளகரியம் - நலம், எளிது
சூசிகை-ஊசி, யானை, துதிக்கை	செனக்கியம் - நலம், முகிழ்ச்சி
சூதகம் - தீட்டு	செனஜன்யம் - நல்விணக்கம்
சூரணம் - தூள்	செனந்தரம் - அழகு
சூரியன் - ஞாயிறு, பகலவன்,	செனபாக்கியவதி - செல்வி,
கதிரவன், பரிதி, என்றாழ்,	திருமகள்
கனவி, எல்லோன், வெயி	செனரமானம், சூரியமானம் -
லோன், வெய்யோன்	பகல் வழியளவு
சூலம் - வேல்	நூதி - சுற்றம்
சூன்யம் - பாழ், இன்மை, இல்	ஞானம் - அறிவு, கல்வி, மெய்
பொருள்	யுணர்வு, அருளாறிவு
சேஷம் - எச்சில், மிச்சம்	ஞாபகம் - நினைவு
சேஷ்டன் - தமையன், முத்	தகநம் - எரித்தல், சுடுதல்
தோன்	தக்கணம் - உடன், தெற்கு
சேஷ்டை - குறும்பு, தமக்கை,	தசாவதாரம் - பத்துப் பிறப்பு
அக்காள்	தயை, தசா - ஊன், புலால்
சேத்திரம் - திருக்கொயில்,	தட்சினைமூர்த்தம் - குருவடிவம்,
திருப்பதி	தென்முகக் கடவுள்
சேமம் - நலம், காவல், புதையல்	தட்சினை, தக்கணை-காணிக்கை
சேவகன்-காவற்காரன், போர்	தண்டனை - ஒறுப்பு, ஆணை,
மறவன்	கட்டளை
சேவித்தல் - தொழுதல், வணங்கல்	ததாஸ்து - அப்படியேயாகட்டும்
சேனுதிபதி - படைத்தலைவன்,	ததியோதநம் - தயிர்ச்சோறு
சேனைத்தலைவன்	தத்தம் - கொடுத்தல், ஈகை
சைங்யம் - படை	தத்துவம் - உண்மை, மெய்,
சைவம் - மலை	பொருளியல் உண்மை
சோஸ்தம் - நலம், குணம்	தஙம், தனம் - செல்வம்,
சொப்பனம் - கனவு	பொருள், கொங்கை
சோதரன் - உடன்பிறந்தான்	தஙவான் - செல்வன்
சோதனை - ஆராய்ச்சி, ஆய்வு,	தங்தம் - பல்
தேர்வு	தங்திகம்பி, மின்செய்தி, ஆண்யானை
சோதி, ஜோதி - ஒளிவிளக்கம்	தங்குமரம் - சூழ்ச்சி, நூல்
சோதிடர், சோசியர் - கோள்	தபசு, தவசு - தவம்
துலார், காலக்கணிதர், குறிப்	தபால் (இந்துஸ்) - அஞ்சல்
சோத்திரம் - செவி [பாளர்	தமரகம் - உடுக்கை
சோபித்தல் - ஒளிர்தல், விளக்கல்	தமாஷ் (இந்துஸ்) - பகடி, விளையாட்டு

தம்பதி-கணவனும் மனைவியும்  
தம்பம், ஸ்தம்பம் - தாண்  
தயவு, தயா, தயை-அன்பு, இரக்  
கம், கண்ணேட்டம்  
தயிலம் - எண்ணெய்  
தரா - நிலம், வையகம்  
தராசு, திராசு - துலாக்கோல்,  
நிறைகோல்

தரிசனம்-காட்சி, பார்வை, கண்  
தரித்தல் - அணிதல், பூணல்,  
உடித்தல், மேற்கொள்ளல்

தரித்திரம் - வறுமை, எளிமை,  
நல்குரவு, மிடி, இன்மை

தருக்கம் - அளவை, அளவை  
நூல்

தருணம் - வேளை, பொழுது

தருமம் - அறம்

தலம், ஸ்தலம்-இடம், கோயில்,  
பதி

தல்யாத்திரை - திருக்கோயிற்  
பயணம், திருக்கோயிற்  
செலவு

தற்சமயம் - இப்போது, இவ்  
வேளை

தாகம் - விடாய், நீர்வேட்கை

தாசன் - அடியான், அடிமை

தாட்சனியம் - கண்ணேட்டம்

தாங்கம், ஸ்தாங்மம் - இடம், இருக்கை

தாபரம், தாவரம் - நிலையியற்  
பொருள், நிற்பன, அசையாப்  
பொருள்

தாபித்தல்-ஈறுவதல், நாட்டல்,  
நிலைநிறுத்தல்

தாமசம், தாமதம் - தாழ்த்தல்,  
அட்டி, மயல்

தாமம் - கயிறு; மாலை

தாம்பரபரணி - பொருஙை

தாரதம்மியம் - ஏற்றத்தாழ்வு

தாற்பரியம் - கருத்துரை

தானம் - ஈகை, கொடை

தானியம் - கூலம்

திடம் - வன்மை, உறுதி

திட்டி, திருட்டி-கண், பார்வை,  
திதி - காத்தல் [கண்ணேறு  
திசம், தினம் - நாள், ஞான்று  
தியாகம் - கொடை

தியானித்தல் - நினைத்தல், வழி  
படல்

திரம், ஸ்திரம் - நிலை, உறுதி

திரயம் - மூன்று

திரவியம் - பொருள், செல்வம்

திராவகம் - செய்நீர், சாரம்

திராட்சை - கொடிமுங்கிரி

திரி, ஸ்திரி - பெண்

திருட்டாங்தம் - சான்று, எடுத்  
துக்காட்டு, மேற்கோள்

திருத்தி, திருப்தி-மன்றிறைவு,  
அமைவு, சால்வு

திரோபவம் - மறைத்தல்

திலகம் - பொட்டு

திவ்வியம் - நேர்த்தி, இனிமை,  
மேன்மை

தினசரி - நாடோறும்

தீபஸ்தம்பம் - விளக்குத் தண்டு,  
கலங்கரை விளக்கம்

தீபாராதனை - ஒளியால்லவழி

தீரம் - கரை [படுகை

தீரன் - திண்ணியன், ஆண்ட  
கை, திறனைன்

தீர்க்கதறிசி - முக்கால வணர்  
வினன், மெய்க்காட்சியாளன்

தீர்க்கம் - தெளிவு

தீர்த்தம்-புனிதாரி, திருக்குளம்

தீவாந்தரம் - தீவு, வெளி

தீவிரம் - விரைவு

தூக்கம்-துன்பம், பரிவு, கவலை,  
வருத்தம், துயரம்

துஷ்டன் - தீயவன், பட்டி,  
வம்பன்

துதி, ஸ்துதி-வணக்கம், வழுத்  
துரிதம் - விரைவு [துரை

துரியம் - பேரூறக்கம்  
துரியாதீதம் - உயிர்ப்படக்கம்  
துரோகம் - இரண்டகம், வஞ்  
துவசம் - கொடி [சனை  
துவாரம்-வாயில், புழை, துளை  
துவேஷம் - பகை, வெறுப்பு  
தூஷணை - இகழ்ச்சி, பழி, பழிச்  
சொல்

தூதர் - ஒற்றர், வேவுகாரர்  
தூபம் - புகை  
தூபி, ஸ்தூபி - முடி (கோயில்  
முதலியவற்றின் முடி)  
தூரதிருஷ்டிக் கண்ணூடி -  
தொலை நோக்காடி  
தூரம்-சேய்மை, தொலைவு, எட்ட  
ாக்கை

தூலம் - பருமை  
தேகம்-உடல், யாக்கை, மெய்  
தேகவியோகம் - சாக்காடு  
தேகாப்பியாசம் - உடற்பயிற்சி  
தேசசு - ஒளி  
தேசம் - நாடு  
தேயு - அனால்  
தேவபக்தி, தெய்வபக்தி - கட  
வுட்பற்று, கடவுளிடத்தன்பு.  
தெய்வகேயம்

தேவன் - இறைவன், தலைவன்  
தேவஸ்தானம் - கடவுள் சிலை  
யம், கோயில்  
தேவாதீனம் - கடவுட்செயல்  
தேவி-இறைவி, அரசி, தலைவி  
தைரியம்-உறுதி, திட்பம்,  
ஆண்மை, ஊக்கம்

தைலம் - எண்ணெய்  
தோக்கு - மெய்  
தோடம், தோஷம் - குற்றம்  
தோத்திரம்-வாழ்த்து, வழுத்து  
நகல் (அராபி) - படி  
நகுலம் - கீரி  
நடராஜமூர்த்தி, நடராஜன் -  
கூத்தன், அம்பலவாணன்

நடசத்திரம் - மீன், வெள்ளி,  
நாள்  
நட்டம், நஷ்டம் - கேடு, இழப்பு  
நதி - ஆறு, யாறு  
நந்தர் - இடையர்  
நந்தவனம், நந்தனவனம் - பூங்  
தோட்டம், பூங்கா  
நபர் (அராபி) - ஆள்  
நமஸ்காரம் - வணக்கம்  
நயம் - நன்மை  
நயனம் - கண்  
நரகம் - ஸிரயம், அளறு  
நரன் - மனிதன்  
நர்த்தனம் - கூத்து  
நவக்கிரகம் - ஒன்பது கோள்  
நவதானியம் - ஒன்பது வகைத்  
தவசம்  
நவநிதம் - வெண்ணெய்  
நவீனம் - புதுமை  
நாகம் - பாம்பு  
நாசம் - அழிவு, கேடு  
நாசி - மூக்கு  
நாஸ்திகன் - தெய்வமில் கொள்  
கையான்  
நாதம் - ஒலி, ஓசை, செம்பால்,  
நாதன் - தலைவன் [செங்கீர்  
நாநாவிதம் - பலவகை  
நாபிதன், நாவிதன் - மயிர்வினை  
நாமம் - பெயர் [ஞன்  
நாயகன் - தலைவன்  
நாயகி - தலைவி  
நாராசம் - இருப்பாணி  
நாரிகேளம் - தேங்காய்  
நிக்கிரகம் - அழிக்கை, ஒழிப்பு  
நிசம் - உண்மை, மெய்  
நிசி - இரவு  
நிச்சயம்-உறுதி, மெய், துணிவு,  
திண்ணனம்; தேற்றம்  
நிஷ்டூரம் - கொடுமை  
நிதரிசனம் - கண்கூடு  
நிதானம் - மதிப்பு

நிதி - செல்வம், வைப்பு,  
பொருள்  
நிதியம் - நாடோறும், எப்  
பொழுதும், அழியாமை  
நிதிரை - ஊக்கம், துயில்,  
உறக்கம், கண்படை  
நித்தனை - இகழ்ச்சி, பழிப்பு  
நிபந்தனை - கட்டுப்பாடு, உறுதி,  
ஏற்பாடு  
நிபுணர் - தேர்ந்தவர், வல்லவர்  
நிமித்தம் - நொடிப்பொழுது,  
நொடி  
நிமித்தம் - சுறி, காரணம், பொ  
ருட்டு, அடையாளம்  
நியதி-ஊழ், செய்கடன், முறை,  
ஒழுங்கு, பிறழா நிகழ்ச்சி  
நியமம் - ஒழுங்கு, முறை, நெறி,  
நாட்கடன்  
நியமனம் - கட்டளை, ஒழுங்கு  
நியமித்தல் - அமைத்தல், ஏற்  
படுத்தல்  
நியாயம் - நெறி, முறை, நடுநிலை  
நியாயாதிபதி - முறைமன்றத்  
தலைவர், நடுவர்  
நிருணயம் - உறுதி  
நிருமூலம் - அடியற்றது, அழிவு,  
வேறோடு கல்லூல்  
நிருவாகம் - கொண்டு நடத்தல்,  
பொருப்பு  
நிருவாணம் - உடையின்மை,  
முண்டம், பற்றின்மை  
நிரூபித்தல்-மெய்ப்பித்தல், நிலை  
பெறுத்தல்  
நிர்ப்பந்தம் - நெருக்கம்,  
தொல்லை, ஓடர், வலுகட்டா  
யம்  
நிவர்த்தி, நிலிர்த்தி - விடுதலை,  
நீக்கம்  
நீசன்-கீழ்மகன், தாழ்ந்தோன்  
நீதி - நெறி, முறை, அறம்  
நீதிஸ்தலம் - முறைமன்றம்

நூதனம் - புதுமை  
நேத்திரம் - கண்  
பகவன், பகவான் - கடவுள்,  
பெருமான்  
பகிஷ்காரம் - விலக்கு  
பகிரங்கம் - வெளிப்படை  
பக்குவம் - தகுதி, நிலை  
பங்கஜம் - தாமரை, முளரி  
பங்கம் - குறை, பழுது, சேறு,  
குற்றம்  
பசார் (பார்சி) - சந்தை, அங்  
பசு - ஆ, உயிர் [காடி]  
பச்சாத்தாபம் - கண்ணேட்டம்,  
கழிவிரக்கம்  
பஞ்சபாதகன் - ஐம்பெருங்குற்  
றத்தான்  
பஞ்சாட்சரம் - ஜங்கெதமுத்து  
பட்சணம் - தின்பண்டம்  
பட்சம் - உருக்கம், அன்பு  
பட்சி - பறவை, புள்  
பட்டாபிவேகம் - முடிகுட்டல்  
பண்டிகை - பெருஙாள், திரு  
விழா  
பண்டிதன்-புலவன், அறிஞன்,  
மருத்துவன்  
பதட்டம் - பதறுதல், விரைதல்,  
பதம் - சொல், விலை [அஞ்சல்]  
பதார்த்தம் - சொற்பொருள்;  
பதி - கடவுள் [பொருள்]  
பதிவிரதை - கற்பரசி  
பதுமாவதி, பத்மாசனி-திருமகள்  
பத்தர் - அன்பர், தொண்டர்  
பத்தி, பக்தி - அன்பு, நேயம்,  
பற்று  
பத்தியம் - மருந்துணை, செய்யுள்  
பத்திரம் - இலை, ஆவணம்  
பத்திரிகை - செய்தித்தாள்,  
செய்தி இதழ்  
பந்தம்-உறவு, தொடர்பு, கட்டு  
பந்தி - வரிசை, தொகுதி  
பயங்கரம்-கொடுமை, அச்சம்

பயம் - அச்சம்

பரஸ்பரம் - ஒருவர்க்கொருவர்  
பரதேசம் - பிறர்நாடு

பரமகதி - வீடுபேறு, மேல்நிலை  
பரம்பரை-கால்வழி, தலைமுறை  
பரவசம் - தன்னுணர்வின்மை  
பராக்கிரமசாலி - ஆண்டகை

பரிகாசம் - பகடி, எளனம்  
பரிசம் - ஊறு

பரிசுத்தம்-துய்மை, துப்புரவு,  
மாசின்மை, புனிதம்

பரிதாபம் - இருக்கம்

பரிமாணம் - அளவு

பரிமிதம் - அளவுபட்டது

பரீட்சை - தேர்வு

பருவதம், பர்வதம் - மலை

பரோபகாரம் - உதவி, கைம்  
மாறு கருதா உதவி

பர்த்தா - கணவன்

பலவீரனம் - வலுக்குறைவு

பலம் - பழம், வலிவு

பலன் - பயன்

பலாத்காரம், பலவந்தம் - வலு  
கட்டாயம்

பலி - இரை, காணிச்சை, வேள்வி, கடவுளுன். ஒப்பு  
வித்தல்

பலித்தல் - கைகூடுதல், பயன்  
பவனம் - வீடு றருதல்

பாக்கியம் - பேறு, செல்வம்,  
நல்லினை

பாசம் - தளை, கட்டி, கயிறு,  
பாதை - மொழி [அன்பு

பாடாணம் - நஞ்சு

பாடியம், பாவியம் - அகல  
வரை, விரிவரை, பேருரை

பாணி - கை

பாதகம் - தீமை

பாதம் - தாள், கால், அடி

பாதரட்சை-காற்பரடு, மிதியடி  
பாதை - வழி, பாட்டை

பாத்தியம் - உரிமை

பாத்திரம் - ஏனம், கலம், தகுதி  
உரிமை

பாங்கம் - பருகுநீர், குடிநீர்  
பாபமோசனம் - தீவினைக்கம்

பாபி - தீயோன்

பாயுரு - ஏருவாய்

பாரம்-சுமை, பொறை, கடமை  
பாரியா, பாரியை - மனைவி

பார்வதி - மலைமகள்

பாலகண் - குழந்தை

பாலப்பருவம் - பிள்ளைப்பருவம்  
பால்யர் - இளைஞர்

பாவளை - கற்பளை, ஒப்பு, எண்  
ணம், நினைப்பு

பாஸ்கரன் - பகலோன்

பிங்கலை - வலதுழுச்சு

பிசாசு - பேய், அலகை

பிச்சை, பிட்சை - இரப்பு, ஜயம்  
பிச்சைக்காரன் - இரப்போன்

பிஞ்ஞகும் - தலைக்கோலம்

பிடிவாதம் - விடாப்பிடி

பிதா - தந்தை, தகப்பன், அத்  
தன்

பிதிரார்ச்சிதம் - முன்னேர்  
.தேட்டம்

பிதிர்க்கடன் - முதாட்கன்  
கடன், தென்புலத்தார்

பிநாகம் - வில் [கடன்  
பிந்கம் - சிதைவு, வேறுபாடு

பிரகடனம் - விளம்பரம்

பிரகதாம்பாள் - பெரியநாயகி

பிரகஸ்பதி - வியாழன்

பிரகாசம் - ஒளி, துலக்கம்,  
வெளிச்சம

பிரகிருதி - இயற்கை, பகுதி

பிரக்கினை - உணர்வு

பிரசங்கம் - விரிவரை, சொற்  
பொழிவு

பிரசண்டமாருதம்-பெரும்  
புயல், பெருங்காற்று

பிரசவம் - பிள்ளைப்பேறு, கரு  
வயிர்ப்பு  
பிரசாதம்-கடவுள்ளு, தேவனு,  
பண்டப்பு, அருள்  
பிரசாரம் - பரப்புதல்  
பிரசித்தி - வெளிப்படை, அறி  
விப்பு, குழிப்பரவல்  
பிரசரம் - வெளியீடு  
பிரதட்சினம் - வலம்வருதல்  
பிரணவம் - ஒங்காரம்  
பிரதானம்-முதன்மை, சிறப்பு  
பிரதி - படி  
பிரதிகூலம்-மாறுபாடு, எதிர்  
பிரதிக்கிணை - உறுதி, ஆணை,  
மேற்கோள்  
பிரதிவ்தை - நிலைபெறுத்தல்,  
கோயில் கொள்ளுவித்தல்  
பிரதிதினம் - நாடோறும், ஒவ்  
வொரு நாளும்  
பிரதிநிதி - ஆணையாளர்  
பிரதியுபகாரம் - கைம்மாறு  
பிரதிவாதி - எதிர் வழக்காளி  
பிரதேசம் - இடம்  
பிரத்தாபம் - அறிவித்தல்,  
வெளிப்படுத்தல்  
பிரத்தியக்ஷம் - கண்கூடு,  
தெளிவு  
பிரத்தியேகம் - தனிமை  
பிரபஞ்சம் - உலகம்  
பிரபந்தம் - நூல், நூற்றெருகுதி  
பிரபல்வியம்-புகழ், முதன்மை,  
சிறப்பு  
பிரபாவம் - புகழ், பெருமை  
பிரபு - பெருந்தகை, பெருஞ்  
செல்வன், தலைவன்  
பிரசாரி-மணமாகாதவன்  
பிரமா - நான்முகன்  
பிரமாணம் - அளவை, தலைமை,  
மேற்கோள், ஆணை, கட்டளை  
பிரமாண்டம் - பேருலகம்  
பிரமாதம் - மிகுதி

பிரமானங்தம் - பேரின்பம்  
பிரமித்தல் - மலைத்தல், திகைத்  
தல், மருள்  
பிரமேயம் - அளக்கப்படும்  
பொருள்  
பிரமை - மயக்கம், அறியாஸமை  
பிரமோற்சவம் - பெருவிழா  
பிரயத்தனம் - முயற்சி  
பிரயாசை-முயற்சி, வருத்தம்,  
பாடு, உழைப்பு, தொல்லை  
பிரயாணம் - பயணம், வழிப்  
போக்கு, வழிச்செலவு,  
பிரயோசனம் - பயன் [செலவு  
பிரலாபம் - புலம்பல்  
பிரவர்த்தி-முயற்சி, செய்கை  
பிரவாகம் - வெள்ளப்பெருக்கு  
பிரவேசம் - நுழைவு, முயற்சி  
பிரளயம் - அழிவுகாலம், உலக  
ஒடுக்கம், வெள்ளம்  
பிரளயாகலர் - இருமலக்கட்டி  
பிராகாரம்-கோயிற்சுற்று [னர்  
பிராகாமியம் - சிறைவுன்மை  
பிராணவாயு - உயிர்க்காற்று,  
உயிர்வளி, உயிர்ப்பு  
பிராணி - உயிரி, சிற்றுயிர்  
பிராது (அராபி) - முறையீடு,  
முறைப்பாடு  
பிராப்தம் - ஊழ்வினை  
பிராப்தி - விரும்பியதெய்தல்  
பிராமணன் - பார்ப்பான்  
பிரார்த்தனை - நேர்த்திக்கடன்,  
வேண்டுகோள்  
பிரியம் - அண்பு, விருப்பம்  
பிரீதி - அண்பு, உருக்கம், அவா  
பிருதிவி - மண்  
பிரேதம் - பிணம்  
பிரேரேபித்தல் - முன்மொழி  
பிசம் - முளை, விதை [தல்  
பிடம் - இருக்கை, மேடை  
பீடை - துண்பம், பிழை, நோய்  
பீதாம்பரம் - பொற்பட்டானை

புஸ்தகம், புத்தகம் - சுவடி நூல்  
 புஷ்டி - பருமன், தடிப்பு  
 புட்பம், புஷ்பம் - பூ, மலர்  
 புட்பராகம் - வெள்ளைக்கல்  
 புட்பவதி - பூப்பானவள்  
 புண்ணிய திசம் - நன்னள்  
 புண்ணிய பாவம் - உல்லினை

தீவினை, அறம் மறம்  
 புதன் - அறிவன்  
 புத்தி - உணர்ச்சி, அறிவு  
 புத்திரன் - புதல்வன், மகன்,  
 மைந்தன், கான்முளை  
 புத்திரி - புதல்வி, மகள்  
 புயபலம், புஜபலம் - தோன்வலி  
 புராணம் - பழங்கதை, பழழய

வரலாறு

புராதனம்-பழமை, தொன்மை  
 புருடன் - ஆண்மகன், கணவன்  
 புற்டார்த்தம்-உறுதிப்பொருள்  
 புரோகிதன் - வேள்வி செய்  
 புவனி, புலி - இடம் [வோன்  
 புனர்ப்பாகம் - சோற்றின் மறு  
 பால், தெனு

பூக்கம்பம் - நில நடுக்கம்  
 பூகோள சாஸ்திரம் - நிலதூல்  
 பூசாரி - வழிபாடு செய்வோன்  
 பூசை - வழிபாடு, வணக்கம்  
 பூதணம் - அணிகிலன், அணி  
 பூச்சியம் - இன்மை, அருமை  
 பூதம் - முதற்பொருள், முதல்,  
 பூமி-நிலம், உலகு [புலன், பேய்  
 பூரணம் - நிறைவு, எல்லாம்

பூரித்தல் - நிறைதல்  
 பூர்த்தி - முடிவு, நிறைவு  
 பூர்வ சென்மம் - முன்பிறப்பு  
 பூர்வபகும் - வளர்பிறை  
 பூர்விகம் - பழழமை  
 பேதம்-ஒவ்வாமை, வேற்றுமை,  
 வேறுபாடு  
 பைத்தியம் - பித்து, வெறி,  
 கோட்டி

போக்கிவதம் (தெலு)-பொருட்  
 களஞ்சியம்  
 பொக்கிவச சாலை - கருவுலம்  
 போகம் - இன்பம், துய்ப்பு,  
 நுகர் பொருள்  
 போசனம் - உணவு, சோறு,  
 உண்டி, ஊனை  
 போதகர் - ஊட்டகர்  
 போதனை - நுகர்பொருள்  
 போதனை - கற்பனை  
 போதை - வெறி, மயக்கம்  
 போககம் - சோறு, உணவு  
 பேளதிக்காஸ்திரம்-இயற்கைப்  
 பொருள் நூல்  
 பெளத்திரன் - பேரன்  
 பெளத்திரி - பேர்த்தி  
 பெளர்ணமி, பூரணை-முழுங்கிலா  
 பெளவும் - கடல்  
 மகத்துவம் - மேன்மை  
 மகாராசன்-அரசன், செல்வன்  
 மகா-பெரிய, மிகுதி, மேன்மை  
 மகாத்மா - பெரியோன்  
 மகிமா - பருமை  
 மகிமை - பெருமை, மேன்மை  
 மகுடம் - தலையணி, முடி  
 மசானம், மயாநம் - சுடுகாடு  
 மச்சம் - மீன்  
 மணிபூரகம் - மேல் வயிறு  
 மண்டுகம் - தவளை  
 மதம் - கொழுப்பு, கொள்கை  
 மது - கள், தென்  
 மதுகரம் - வண்டு  
 மத்திபம், மத்திமம்-நடுங்கிலை, நடு  
 மத்தியானம் - நன்பகல்  
 மங்க - உள்ளம், மனம்  
 மங்கலாபம்-துண்பம், மனவருத்  
 தம்  
 மங்கம் - இடையரை நினைவு  
 மங்கப்புரவும் - முழுமனது  
 மகோகரம் - உள்ளக்கவர்ச்சி,  
 இனிமை

மாநோராச்சியம் - மனக்கோட் டை, வீண் எண்ணம்  
 மந்தம் - செரியாமை, சோம்பல்  
 மந்தாரம் - மப்பு, மழைவானம்  
 மந்திரம் - மறைமொழி  
 மந்திரி - அமைச்சன்  
 மமகாரம் - எனதென்றல்  
 மரணபரியங்தம்-இறக்குமளவும்  
 மரணம்-சாவு, இறப்பு, சாக்காடு  
 மரணை, ஸ்மரணை - நினைவு,  
 உணர்ச்சி  
 மாகுல் (இந்துஸ்) - விளைவு  
 மாதம் - திங்கள்  
 மாதா - தாய், அன்னை  
 மாதாந்தம் - திங்களிறுதி  
 மாதசரியம். மாற்சரியம் - பகை  
 மை, பொருமை  
 மாததிரம் - மட்டும்  
 மாததிரை - அளவு  
 மாநபங்கம்-பெருமைக் குறைவு,  
 மானக்கூடு  
 மாநியம் - இறையிலி ஸிலம்  
 மாந்தம் - செரியாமை  
 மாமிசபட்சணம் - ஊனுனு  
 மாமிசம் - இறைச்சி, ஊன்,  
 மார்க்கம் - வழி, நெறி [புலால்  
 மாலுமி - மீகாமன்  
 மிசிரம் - கலப்பு  
 மிதம் - அளவு, மட்டு  
 மித்திரன், மித்துரு-நட்பு, நண்பு  
 மிருகம் - விலங்கு  
 மிருதங்கம் - மத்தளம்  
 மிருது-மென்னமை, நொய்க்கை  
 மிலேச்சன் - அறிவிலான்,  
 மீட்டுச்சி-கயற்கண்ணி [வேடன்  
 முகஸ்துதி - முகமன்  
 முகர்த்தம் - முழுத்தம், நல்  
 முக்கியம் - முதன்மை [வேளை  
 முத்தி - வீடுபேறு  
 முத்திரை-அடையாளம், பொறி  
 மூடர் - அறிவிலார்

மூடிகம், மூவிகம் - பெருச்சாளி  
 மூர்க்கன் - அறிவிலான், முரு  
 டன்  
 மூர்ச்சை-அறிவு மயக்கம், களை  
 ப்பு, உணர்ச்சியின்மை  
 மூர்த்தி - கடவுள்  
 மூலதனம்-முதற்பொருள், வீடு  
 முதல்  
 மேகம் - முகில், ஏழிலி, வான்  
 மேடம் - ஆடு  
 மோகம்-அவா, மயக்கம், பெரு  
 வேட்கை, வீருப்பம், மருள்  
 மோட்சம் - வீடு, துறக்கம்  
 மேளட்டியம் - அறியாமை  
 மெனனம்-ஆடக்கம், பேசாமை  
 யசமானன் - தலைவன்  
 யதார்த்தம் - மெய், உண்மை  
 யதேச்சை-வீருப்பம், இயற்கை  
 யதேஷ்டம் - மிகுதி  
 யத்தனம் - முயற்சி  
 யாகம் - வேள்வி  
 யாசகம் - இரப்பு  
 யாதவன் - இடையன்  
 யாத்திரை-வழிச்செலவு, வழிப்  
 பயணம், ஊர்ப்பயணம்  
 யுகம் - ஊழி  
 யுத்தகளம்-போர்முனை, அமர்க்  
 களம்  
 யுத்தி, யுக்தி-குழ்ச்சி, பொருங்கு  
 மாறு  
 யுகம் - நுண்ணறிவு, குழ்ச்சி,  
 கருங் குரங்கு  
 யோகக்ஷேமம் - நலச் செய்தி  
 யோகம் - தவநிலை, ஒன்றுதல்,  
 மனவொருக்கம், கல்வினை  
 யோக்கியம், யோக்கியதை-  
 தகுதி  
 யோசனை - ஓர்வு, ஆராய்ச்சி,  
 ரசம் - சுவை [குழ்ச்சி  
 ரசா, ரஜா - விடுமுறை, ஓய்வு  
 ரசிது - பற்றமுறி

ரஸ்தா - பெரியதெரு, பாட்டை  
 ரணம் - பேரார், புண்  
 நூசப்படுத்தல்-மெய்ப்பித்தல்  
 குதுமங்கள்ஸ்நானம் - பூப்பு  
 நூபம்-வடிவு, உருவம் [நீராட்டு  
 வசித்தல் - பொறுத்தல், பூணல்,  
 ஆற்றல்  
 வக்கிரம் - வளைவு  
 வசநம் - உரைநடை  
 வசந்தம் - தென் ரற்காற்று,  
 மணம்  
 வசித்தல் - உறைதல், வாழ்தல்  
 வசியம், வசீகரம் - கவர்ச்சி  
 வச்சிரம் - உறுதியானது  
 வஸ்திரம்-ஆடை, துணி, கூறை  
 வஸ்து - பொருள்  
 வண்ணம், வர்ணம்-நிறம், எழில்,  
 வதநம் - மூகம் [அழுகு  
 வதந்தி - பேச்சு, பலரறிசொல்  
 வதுவை - மணம், மணப்பெண்  
 வது - பெண்  
 வந்போசனம் - சோலையுணு  
 வநம் - காடு, தோப்பு  
 வந்வாசம் - காடுதை வாழ்க்கை  
 வந்தனம் - வணக்கம், வழிபாடு  
 வந்தஞேபசாரம்-வணக்கவரை  
 வழிசம், வம்சம்-கால்வழி, பரம்  
 பரை, தலைமுறை  
 வயசு, வயது - ஆண்டு, அகவை  
 வயம் - அதுவாதல், வழி  
 வயிரம் - கூர்மை, ஒளிமணிக்  
 கல், காற்பு  
 வயோதிகம் - முதுமை  
 வரம் - பேறு, மேன்மை, அருள்  
 வருக்கம், வர்க்கம்-இனம், வகு  
 வருடம்-ஆண்டு [ப்பு, ஒழுங்கு  
 வருணம் - நிறம், குலம்  
 வருணனை - ஒப்பனை  
 வர்த்தமானம் - செய்தி  
 வல்லபம் - வலிமை, ஆற்றல்,  
 திறம்

வாகனம் - ஊர்தி, அணிகம்  
 வாக்கியம் - சொற்றெருட்டர்  
 வாக்கு-வாயுரை, சொல், மொழி  
 வாக்குத்தத்தம் - உறுதிமொழி  
 வாக்குமூலம் - உறுதிசொல்  
 வாசகம் - சொல்  
 வாசம் - மணம், இருப்பு  
 வாசனை - மணம்  
 வாஞ்சை - விருப்பம், அவா  
 வாதம்-காற்று, குளிர்ச்சி, காற்  
 றப்பிடிப்பு, வழக்கு  
 வாதனை - துன்பம், வருத்தம்  
 வாதித்தல் - வழக்கிடுதல்  
 வாதசல்யம் - அன்பு, விருப்பம்  
 வாத்தியம் - இசைக்கருவி  
 வாநரம் - குரங்கு  
 வாந்தி - வாயாலெடுப்பு, கக்கல்  
 வாந்தி பேதி - கக்கற் கழிச்சல்  
 வாமம் - அழுகு, இடப்பக்கம்  
 வாயு - கால், காற்று  
 வாரம் - கிழமை, அன்பு  
 வாராவதி - பாலம்  
 வார்த்தை - சொல்  
 வாலிபம் - இளமை  
 விகடன் - பகடி, வேடிக்கை  
 விகற்பம், விகாரம் - வேறுபாடு  
 விகாரம் - அழுகின்மை, வேறு  
 பாடு  
 விகிதம்-நேயம், நட்பு, விழுக்காடு  
 விக்கிரமம் - உருவம், பருப்  
 பொருளுரு  
 விக்கிநம் - இடையூறு, தீங்கு  
 விஜயம்-வெற்றி, எழுந்தருளல்  
 விசாரணை - ஆராய்ச்சி, கேள்வி  
 விசாரம் - கவலை, எண்ணம்  
 விசாலம், விஸ்தீரணம் - விரிவு,  
 அகலம், பெருக்கம்  
 விகித்திரம் - வியப்பு, புதுமை  
 விசுவாசம்-நம்பிக்கை, உண்மை  
 விசேடம் - மேன்மை, சிறப்பு  
 விச்சை, வித்தை - அவறி

## உச வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம்

விஞ்ஞாபனம் - விண்ணப்பம்,  
முறையீடு, வேண்டுகோள்  
விஞ்ஞானகலர் - ஒருமலக்கட்டி  
விடம், விஷத் - நஞ்சு [னர்  
விடயம், விஷயம் - பொருள்,  
நுதலிய பொருள்  
விட்டுணு, விஷ்ணு - திருமால்  
விதண்டாவாதம் - அழிவழக்கு  
விதங்து, விதவை-கைம்பெண்,  
அறுதாலி  
விதம் - வகை, ஆறு, வழி  
விதி - ஜாழ், தெய்வம், முறை,  
செயற்கை, கட்டளை  
விதேயன் - பணிவள்ளவன்  
விஸ்தாரம் - விரிவு  
வித்தியாசம் வேறுபாடு, ஏற்றத்  
தாழ்வு, வேற்றுமை  
வித்துவான் - புலவன்  
விந்து - ஒலிமுதல்  
விநயம் - வணக்கம், அறிவு  
விநாயகர் - பிள்ளையார்  
விநாயகர் சதுர்த்தி-பிள்ளையார்  
**நோன்பு**  
விந்தை, விநோதம் - புதுமை  
விபத்து - இக்கட்டி, இடையூறு  
விபரீதம் - வேறுபாடு, திரிபு  
விபூதி - திருநீறு, நீறு  
விமோசனம் - நீக்கம், விடுதலை  
வியபிசாரி - ஒழுக்கமிலாள்  
வியவகாரம் - வழக்கு  
வியாக்கியாநம் - விரிவுரை  
வியாசம் - கட்டுரை  
வியாச்சியம் - வழக்கு  
வியாஜம் - தலைக்கீடு  
வியாதி - நோய், பிணி  
வியாபாரம்-வாணிபம், கொண்டு  
விற்றல், பண்டமாற்று  
விரதம் - நோன்பு, தவம்

விருக்கிகம் - தேள்  
விருட்சம் - மரம்  
விருத்தன்-இழவன், முதியோன்  
விருத்தாசலம் - பழமலை  
விருத்தாந்தம் - வரலாறு  
விருத்தி-ஆக்கம், பெருக்கம்  
விரோதம்-பகை, முரண், மாறு  
பாடு  
விலாசம் - முகவரி  
விலகாரம் - வாய்பாடு, வழக்கு  
விவசாயம் - பயிர்த்தொழில், கா  
உழவுதொழில், வேளாண்மை  
விவரணம் - விளக்கம்  
விவாகம் - திருமணம், மன்றல்  
விவாதம் - வழக்கு  
விவேகம் - பகுத்தறிவு, அறிவு  
வீதம், விகிதம் - விழுக்காடு  
வீதி - தெரு  
வீரர் - மன்னர், மறவர்  
வீரியம் - மறம், ஆண்மை  
வேகுமானம் - பரிசு, கொடை  
வேகம் - விவரவு  
வேடம், வேதம் - கோலம்  
வேதம் - மறை  
வேதனம் - கூலி  
வேதனை - துண்பம்  
வேதாந்தம் - மறைமுடிவு  
வேதாரண்யம் - மறைக்காடு  
வேதியர் - அங்தணர், பார்ப்பார்  
வைகுண்டம் - திருமாலுவலகு  
வைகுரி - அம்மைநோய்  
வைகுரீயம் - பூணக்கண்மணி,  
ஒளிமணி  
வைதிகம் - மறையியல் நெறி  
வைத்தியம் - மருத்துவம்  
வைபவம் - கொண்டாட்டம்,  
நிகழ்ச்சி  
வைராக்கியம் - வெறுப்பு





## தமிழ்ப் பாதுகாப்புக் கழக வெளியீடுகள்

தமிழர் சடக்குகளின்	.....	0	2
அறைப்பிதாங் எழுதுமுறை	.....	0	2
தமிழ்ச் சொற்களைப்	.....	0	3
பிழைக்கி எழுதுமுறை	.....	0	3
மக்கட் பெயர் அகரவரிசை	.....	0	3
தமிழ் காட்டுப்	.....	0	3
பழுமொறி அகரவரிசைச் சுருக்கம்	.....	0	3
(திருவாட்டி. தி. ஸிலாம்பிளை அம்மையார் இயற்றியது)			
தமிழ் உவமை அகரவரிசை	.....	0	3
மரபுத்தொடர் அகரவரிசை	.....	0	3
தமிழ்ப் பாதுகாப்பு தூற்றிரட்டு	.....	1	8
கட்டுரை நண்பன்	.....	1	0

கிடைக்குமிடம் :

கைவசித்தாந்த துறப்பிப்புக் கழகம், விழிடெட்,

தலைவரம் சிலையம் :

24, கோட்டை நெர்த்தெரு,  
திருத்தூண்டலை.

கிடை சிலையம் :

1/140, சிராட்டே,  
கோட்டை - 1.